



# கோவிட்-19 தடுப்புசி குறித்த தவறான கருத்துக்களைத் தகர்த்தல்

## 1. தவறான கருத்தா: இந்த தடாப்பாசி மிகவும் வகேமாக உராவாக்கப்பட்டாள்ளதா!

**உண்மை:** கோவிட்-19 தடாப்பா மராந்தாகள் விரவைக உராவாக்கப்பட்டாள்ளன என்றாலும், இதாப்போன்ற வரைல் தாக்காதலை எதிர்க்கொள்ள பல ஆண்டாகளாக மாற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் திட்டமிடாதலைப் பின்பற்றி இதாநடந்தாள்ளதா. மார்ச் 2020 மாதல், சரியான நிரேத்தில் நாம் தடாப்பாசியைப் பறைவதை உறுதி செய்வதற்காக நிறுவனங்கள், அரசாக் கட்டாப்பாட்டா அமைப்பாகள் மற்றும் போட்டி நிறுவனங்கள் என அனவேராம் ஒத்தழூப்பாடன் 24/7 பணி செய்தா வராவதோடா அதிகமான நிதி ஆகாரத்தயோம் இதில் மாதலீடா செய்தாளனர், அத்தாடன் பாதாகாப்பன எந்த வகையிலாம் பாதிக்காமல் விரவைன, பொறுப்பான மாற்றையில் அனாமதிகளையோம் வழங்கி வராகின்றனர்.



## 2. தவறான கருத்தா: எங்களாக்கா நீண்டகால தரவை கிடக்காம் வரதை இதா பாதாகாப்பானதா கிடையாதா



**உண்மை:** உலக சாகாதார நிறுவனத்தின்படி (WHO), உலகங்காம் கோடிக்கணக்கான தடாப்பா மராந்தாகள் மக்களாக்கா வழங்கப்பட்டாள்ளன, அவற்றில் ஓராசிலராக்கா மட்டாமலே மோசமான பக்க விளைவைகள், மாக்கியமாக ஓராசில தடாப்பா மராந்தாகளாக்கா ஒவ்வாமை மற்றும் மற்றவற்றில் இரத்த உறவை ஆகியவை ஏற்பட்டாள்ளன. எந்த தடாப்பா மராந்தாக்காம் உள்ளதா போல், பரொம்பாலான பக்க விளைவைகள் லசோனதா மாதல் மிதமானதாக இராக்காம் மலோம் ஓரா சில நாட்களாக்கா மட்டாமலே நீடிக்காம். இதில் ஊசி காத்திய இடத்தில் வலி, காய்ச்சல், களபைப்பா, தலவைவி, தசை வலி மற்றும் காளிர் ஆகியவை அடங்காம். தடாப்பா மராந்தாகள் காறித்த நீண்டகால தரவின்ன வல்லாந்தர்கள் தொடாடர்ந்தா சகேரிக்காம் அதவேளே, தடாப்பா மராந்தா எடாத்தாக் கொள்வதில் உள்ள அபாயங்களை விட கோவிட்-19 தொடாற்று ஏற்படாவதை சம்மந்தமான அபாயங்கள் மிகவும் அதிகமாகாம்.

## 3. தவறான கருத்தா: தடாப்பா மராந்தா எடாப்பதால் நான் கோவிட்-19 தொடாற்று பாதிப்பாக்கா உள்ளாகலாம்

**உண்மை:** ஓரா கவேட்-19 தடாப்பா மராந்தா போடாவதால் நீங்கள் கோவிட்-19 தொடாற்றால் பாதிக்கப்பட மாட்டீர்கள். இந்த தடாப்பா மராந்தாகளில் வரைனின் ஓரா சில பகுதிகள் மட்டாமலே இராக்காம், மழு வரைல் இராக்காதா, மலோம் அவதை தொடாற்றாந்தோயனை ஏற்படாத்த மாடியாதா. நோய் பாதிப்பா ஏற்படாமல் உங்கள் உடலில் ஆன்பிபாடி செயல்பாட்டை உராவாகி உங்களாக்கா பாதாகாப்பன வழங்க இவதை உங்களாக்கா உதவாம்.



## 4. தவறான கருத்தா: நான் விராம்பாகின்ற மற்றும் சிறந்ததா என்று எனக்காத் தோன்றாம் காறிப்பிட்ட தடாப்பா மராந்தா வராம்வரதை நான் காத்திராக்க வணேஷ்டாம்




**உண்மை:** இந்த தடாப்பா மராந்தாகளின் நோக்கம் கோவிட்-19 தொடாற்று என்னிக்கயை பறஜியமாக்கவதை விட, கடாமயையான அறிகாறிகள், மராந்தாவமனயையில் அனாமதிக்க வணேஷ்டிய தவேவை மற்றும் மரணம் ஆகியவற்றைக் காறபைப்பதே ஆகாம். தற்போதை கண்டாவில் உள்ள அனதெத்தா தடாப்பா மராந்தாகளாம் பாதாகாப்பானவை மற்றும் கோவிட்-19 அறிகாறிகளின் கடாமயைகை காறபைப்பதில் மிகவும் திறன்மிக்கவை. **கவேட்-19 தடாப்பா மராந்தாகளை நீங்கள் என்னிப்பிடக்கும்பாதாதா** என்பதை காறித்தா மலோம் தரெந்தாக்கொள்ள இந்த வீடியோவைபைப் பாராங்கள்.

## 5. தவறான கருத்தா: எனக்கா ஏற்கனவே கோவிட்-19 பாதிப்பா ஏற்பட்டிராந்தால் நான் தடாப்பா மராந்தா எடாத்தாக் கொள்ளளத் தவேயையில்லை

**உண்மை:** உங்களாக்கா ஏற்கனவே கோவிட்-19 இராந்தா என்பதைபைப் பொருப்படாத்தாமல் நீங்கள் தடாப்பா மராந்தா எடாத்தாக் கொள்ள வணேஷ்டாம். கோவிட்-19 பாதிப்பிலிராந்தா மீண்ட பின்னர் எவ்வளவை காலத்திற்கா மீண்டாம் தொடாற்று பாதிப்பில் இராந்தா பாதாகாப்பாக இராப்பீர்கள் என்பதை காறித்தா நிபாணர்களாக்கா இன்னாம் தரெயியவில்லை.



## 6. தவறான கருத்தா: எனதா இரண்டாவதை தடாப்பா மராந்தா தாமதமானால், எனக்கா கோவிட்-19க்கா எதிராக பாதாகாப்பா கிடக்ககாதா



**உண்மை:** வயதாவந்தோராக்கா பல-கட்டங்களாக வழங்கப்படாம் தடாப்பா மராந்தாகளைப் பொருத்தவரை, மாதல் மராந்தா வழங்கப்பட்ட உடனயே அதிகப்பட்ச அளவிலான காறாகிய-காலப் பாதாகாப்பா கிடக்கதைவிடகிறதா, மலோம் குட்டால் டோஸ்கள் யாவும் இந்த பாதாகாப்பின்ன நீண்ட காலத்திற்கா நீட்டிப்பதற்காகவே வழங்கப்படாகின்றன என்ற தடாப்பா மராந்தா வழங்காதல் காறித்தா தசேய ஆலோசனக்கூழு (National Advisory Committee on Immunization, NACI) விளக்காகிறதா. அதிகப்பட்ச பாதாகாப்பின்பைப் பறை ஓரா இரண்டாவதை டோஸ் தவேவை என்ற போதிலாம், சிறு வீடியோ பாத்திரில் டாக்டர் மகெக்கீர் (McGeer) அவர்கள் விளக்கியாளதா போல், மாதல் மராந்தளவே உடனடிப் பாதாகாப்பின்ன வழங்காம்.